

PG-200

MEC-1

**M.A. DEGREE EXAMINATION –
JANUARY 2015.**

First Year

Economics

MICRO ECONOMIC ANALYSIS

Time : 3 hours

Maximum marks : 75

SECTION A — (3 × 5 = 15 marks)

Answer any THREE of the following.

1. Explain the Nature and Scope of Micro Economics and its importance.

நுண்ணியல் பொருளாதாரத்தின் இயல்புகள், எல்லைகள் மற்றும் முக்கியத்துவத்தை விளக்குக.

2. What are the limitations of Micro and Macro Economics?

நுண்ணியல் மற்றும் பேரியல் பொருளாதாரத்தின் வரையறைகள் யாவை?

3. Briefly explain the concept of Monopoly.

முற்றரிமைப் போட்டி அல்லது சர்வாதீனம் பற்றி விளக்குக.

4. List out the objectives of Micro Economic Policy.

நுண்ணியல் பொருளாதாரத்தின், கொள்கையின் நோக்கங்களை பட்டியலிடுக.

5. Why does the supply curve slope upwards?

அளிப்பு கோடு ஏன் மேல் நோக்கி வளைந்து செல்கிறது?

SECTION B — (4 × 15 = 60 marks)

Answer any FOUR of the following.

6. Explain the Marshall's Cardinal Utility.

மார்ஷலின் எண்ணளவு பயன்பாட்டு அணுகுமுறையை விளக்குக.

7. State the significance of Cost analysis.

செலவுக் கோட்பாட்டின் முக்கியத்துவத்தை கூறுக.

8. Examine how long-run ac curve is derived.

நீண்டகால சராசரி செலவு வளைகோடு எவ்வாறு வரையப்படுகிறது?

9. Examine the concept of kinked demand curve.

இடை முறுக்குத் தேவை வளைகோடு கருத்துக்களை விளக்குக.

10. What is internal and external economies, how do they effect the cost of a firm.

பொருளாதாரத்தில் அக மற்றும் புற சிக்கனங்களை விளக்குக. இவை எவ்வாறு நிறுவனத்தின் செலவினை பாதிக்கிறது.

11. Briefly explain the Law of Variable Proportions.

பரும விளைவு விதிகளை எழுதி விளக்குக.

12. Explain the consumer's equilibrium under revealed preference theory.

விருப்பத் தெரிவுக் கோட்பாட்டின் வழி நுகர்வோரின் சமநிலையை விவரி.